



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2382/11 - 2024 අප්‍රේල් මස 30 වැනි අඟහරුවාදා - 2024.04.30
2382/11 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கයේ අතිකාරத்துடன் පිරුණි)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம்

2024 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள் ஒழுங்குவிதிகள்

2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதன் 17 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

ரணில் விக்கிரமசிங்க,
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல்
மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்.

கொழும்பு,
2024, ஏப்பிரல் 20.

ஒழுங்குவிதிகள்

1. இவ்வொழுங்குவிதிகள், 2024 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள் ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் (இதனகத்துப்பின்னர் “ஒழுங்குவிதிகள்” எனக் குறிப்பிடு செய்யப்படும்).

2. (அ) இலங்கை மத்திய வங்கியானது (இதனகத்துப்பின்னர் “மத்திய வங்கி” எனக் குறிப்பிடு செய்யப்படும்) பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்களை (இதனகத்துப்பின்னர் “பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்கள்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வைசெய்யும் அதிகாரியாக தொழிற்படுதல் வேண்டும் என்பதுடன் பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வைசெய்வதற்கு பொறுப்பாக இருத்தலும் வேண்டும்.



(ஆ) மத்திய வங்கி, இவ்வொழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கமைய, மத்திய வங்கியின் தொழிற்பாடுகளைக் கொண்டுநடத்துவதற்கு எவரேனும் அதன் அலுவலர்களுக்கு எழுத்து மூலம் அதிகாரமளிக்கலாம்.

3. இவ்வொழுங்குவிதிகளில் “பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள்” (இதனகத்துப்பின்னர் “பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள்” எனக் குறிப்பிட்டு செய்யப்படும்) என்பது தொடர்புபட்டல், செய்தி, மாற்றல் வாயிலாக, அல்லது பதிவுசெய்யப்பட்ட பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் உரித்தாகின்ற தீர்ப்பளவு வலையமைப்பு ஊடாக பணத்தின், காசோலைகளின், வேறு நாணயச் சாதனங்களின் அல்லது பெறுமதிச் சேமிப்புக்களின் ஏற்றுக்கொள்ளலை அத்துடன் பயன்பெறுநரொருவருக்குப் பணமாக அல்லது வேறு வடிவங்களில் நேரொத்த தொகையொன்றின் கொடுப்பனவில் ஈடுபடுகின்ற நிதியியல் சேவைகள் எனப் பொருள்படும். அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள், ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடையீட்டாளர்களையும் மூன்றாம் திறத்தவரொருவருக்கான இறுதிக் கொடுப்பனவொன்றினையும் ஈடுபடுத்தலாம் என்பதுடன் அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள், இலங்கையினுள் அல்லது ஏதேனும் வேறு நாட்டினுள், இலங்கைக்கு அல்லது ஏதேனும் வேறு நாட்டுக்கு, அல்லது இலங்கையிலிருந்து அல்லது ஏதேனும் வேறு நாட்டிலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கானதாகவிருக்கலாம்.

4. ஆளெவரும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அத்துடன் பதிவுச் சான்றிதழொன்றின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமையாக தவிர பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடலாகாது அல்லது பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநராக தொழிற்படலாகாது.

ஆயின், எவ்வாறாயினும், இவ்வொழுங்குவிதிகளின் ஏற்பாடுகள், மத்திய வங்கியினால் அல்லது ஏதேனும் வேறு ஒழுங்குமுறைப்படுத்துநரினால் அல்லது அரசாங்க நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஏதேனும் வேறு உரிமத்தின், அனுமதியின் அல்லது அதிகாரமளித்தலின் கீழ் பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் அல்லது பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக ஏற்கனவே ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபடுவதற்கு தகைமையுடைய ஆளொருவருக்கு ஏற்புடையதாகாது.

5. (அ) பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடுவதற்கான அல்லது பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படுவதற்கான பதிவொன்றிற்காக விண்ணப்பிப்பதற்குத் தகைமையுடையவராகவிருக்கும் பொருட்டு, ஆளொருவர் -

- (i) 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பொருள்கோடலினுள் உத்தரவாதமொன்றின் மூலம் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றினை, கரைகடந்த கம்பனியொன்றினை அல்லது கடல்கடந்த கம்பனியொன்றினை தவிர, குறைந்தது இருபது மில்லியன் ரூபாய் (20 மில்லியன்) அல்லது மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட அத்தகைய வேறு தொகையினைக் கொண்ட சேதமிழக்காத மூலதனமொன்றைக் கொண்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனியொன்றாகவிருத்தல் வேண்டும்,
- (ii) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவரின் தொழில்களை மற்றும் நடவடிக்கைகளை பிரத்தியேகமாகக் கொண்டு நடத்தல் வேண்டும், அத்துடன்,
- (iii) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்கலிற்கான முறைமையொன்றை அல்லது நன்கு வரையறைசெய்யப்பட்ட பொறிமுறையொன்றைப் பேணுதல்/தொழிற்படுத்தல் வேண்டும்.

(ஆ) மேலே பந்தி (அ) இல் குறிப்பிடப்பட்டள்ள தகைமையுடைய ஆளொருவர், இவ்வொழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைய மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழொன்றின் அதிகாரத்தின் கீழ், பணம் அனுப்புதல் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்கலிற்கு வசதியளிக்கும் பொருட்டு அவசியமானது என்ற ரீதியில் நிதியங்களைப் பாதுகாப்பாக பேணுதல் தொடர்பில் பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடலாம் அல்லது பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படலாம்.

(இ) மத்திய வங்கியினால் அல்லது ஏதேனும் வேறு ஒழுங்குமுறைப்படுத்துநரினால் அல்லது அரசாங்க நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஏதேனும் உரிமம், அனுமதி, அல்லது அதிகாரம் இன்றி ஏற்கனவே சேவைகளை வழங்குகின்ற தற்போதுள்ள பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள், இவ்வொழுங்குவிதிகள் நடைமுறைக்குவரும் திகதியிலிருந்து ஒரு ஆண்டினுள் பதிவுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தல் வேண்டும் என்பதுடன் அவர்களது விண்ணப்பம் தொடர்பில் மத்திய வங்கியிடமிருந்து தொடர்புபட்டலொன்றை அவர்கள் பெற்றுக்கொள்ளும் வரை அவர்களது தொழிலைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும், ஆயின் பதிவுசெய்வதற்கான சான்றிதழுக்கான விண்ணப்பம் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் உரியவாறு சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.04.30

6. (அ) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படுவதற்கு உத்தேசிக்கின்ற தகைமையுடைய ஆளொருவர், பதிவு செய்வதற்காக மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பமொன்றினைச் செய்தல்வேண்டும்.
 - (ஆ) பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படுவதற்கு உத்தேசிக்கின்ற தகைமையுடைய ஆளொருவர், விண்ணப்பத்துடன், பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் முறைமை அல்லது பொறிமுறை பற்றிய விவரங்களை உள்ளடக்குதல் வேண்டும்.
 - (இ) விண்ணப்பத்தின் உள்ளடக்கங்கள், ஆவணங்கள், தகவல்கள் அத்துடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுவதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ள வேறு விபரங்கள் மற்றும் மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட அத்தகைய வேறு ஆவணங்கள் அல்லது தகவல்கள் பற்றி திருப்திப்படுதலின் மீது பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படுவதற்கு மத்திய வங்கி பதிவுச் சான்றிதழினை வழங்கலாம்.
 - (ஈ) மத்திய வங்கியானது, அதற்கான ஏதேனும் காரணத்தை வழங்காது பதிவுச் சான்றிதழை வழங்குவதற்கு மறுக்கலாம்.
 - (உ) இவ்வொழுங்குவிதியின் (இ) பந்தியின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழானது, பதிவுச் சான்றிதழிலேயே அல்லது பதிவுச் சான்றிதழுக்கான அட்டவணையொன்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்படுத்தப்படலாம்.

7. (அ) விண்ணப்பதாரி, 6 ஆம் ஒழுங்குவிதியின் (அ) பந்திக்கமைவாக விண்ணப்பமொன்றைச் சமர்ப்பித்ததன் பின்னர் மத்திய வங்கியிடமிருந்து அறிவித்தலொன்று கிடைக்கப்பெற்றதன் மீது, மத்திய வங்கிக்கு பதிவுக் கட்டணமொன்றைச் செலுத்துதல் வேண்டும்.

(ஆ) பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டதும், அத்தகைய பதிவு வலுவிலுள்ள வரையும், மத்திய வங்கிக்கு ஆண்டுக் கட்டணமொன்று செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய கொடுப்பனவுகள், ஒவ்வொரு பஞ்சாங்க ஆண்டினதும் சனவரி மாதத்தினுள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

(இ) மத்திய வங்கியானது, பதிவுக் கட்டணம் மற்றும் ஆண்டுக் கட்டணம் என்பனவற்றை காலத்திற்கு காலம் நிர்ணயிக்கலாம்.

(ஈ) வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ், இவ்வொழுங்குவிதிகளின் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டல்களில் குறித்துரைக்கப்பட்டவாறு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.

8. 6 ஆம் ஒழுங்குவிதியின் (இ) பந்தியின் கீழ் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஆளொருவர் இதனகத்துப்பின்னர் “பதிவு பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்” எனக் குறிப்பீடு செய்யப்படுவார்.

9. ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும், 6 ஆம் ஒழுங்குவிதியின் (இ) கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் பிரதியொன்றினை அவரின் முதன்மைத் தொழில் இடத்திலும் அவரின் ஒவ்வொரு ரிலும், ஏதேனும் இருக்குமாயின், காட்சிப்படுத்தல் வேண்டும்.

10. (அ) பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர், இவ்வொழுங்குவிதியின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்குட்பட்டு முசுவர்களை நியமிக்கலாம்.

(ஆ) மேலே (அ) இன் கீழ் நியமிக்கப்பட்ட முசுவர்கள், உரியவாறு முத்திரையிடப்பட்ட பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரிடமிருந்தான நியமனக் கடிதத்தின் பிரதியொன்றினை தொழில் இடத்தில் காட்சிப்படுத்தல் வேண்டும்.

11. ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும், 6 ஆம் ஒழுங்குவிதியின் கீழ்க்குட்பட்டு,

(அ) இவ்வொழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொழில் தொடர்பில் மாத்திரம் பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக தொழிற்படுவதற்கு உரித்துடையவராகவிருத்தல் வேண்டும் ;

(ஆ) பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்களுக்கும் முகவர்களுக்கும் இடையில், வங்கி மாற்றல்கள் வாயிலாக பணத்தை அனுப்புதல் வேண்டும் ;

(இ) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் தொழிலுக்கான பதிவுச் சான்றிதழின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்களின், இணை நிறுவனங்களின், ஊழியர்களின் பதிவுகளைப் பேணுதல் வேண்டும் அத்துடன்

(ஈ) அனுப்புநர், பயன்பெறுநர், முகவர், மாற்றல் செய்யும் முறை, பாதுகாப்பாக பேணுகின்ற காலம் போன்ற விபரங்கள் உள்ளடங்கலாக கொடுக்கல்வாங்கல் பற்றிய பதிவுகளைப் பேணுதல் வேண்டும்.

12. பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர் அல்லது அதன் முகவர்கள் எவரும், அப்போதைக்கு ஏற்புடைய சட்டத்தின் நியதிகளுக்கமைய ஏற்புடையதாகவிருக்கக்கூடியவாறான உரிமத்தின், அனுமதியின், அதிகாரமளித்தலின் அல்லது பதிவின் அதிகாரத்துடன் தவிர, மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் கீழ் பின்வரும் எவையேனும் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது ;

(அ) வைப்புக்களை ஏற்றல்

(ஆ) வெளிநாட்டுச் செலாவணி வணிகங்கள்

(இ) கடன்களை வழங்குதல்

(ஈ) 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம், 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டம், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம், 1923 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க உள்நாட்டுச் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டம், 1937 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்கு மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், 2023ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம், அல்லது அத்தகைய சட்டங்களுக்கான திருத்தங்கள் அல்லது அவற்றின் கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கலாக ஏதேனும் சட்டத்தின் கீழ் உரிமமொன்றினை, அனுமதியினை, அதிகாரமளித்தலினை அல்லது பதிவினை வேண்டுகின்ற நடவடிக்கைகள்.

(உ) ஏதேனும் வேறு சட்டம் அல்லது மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள், ஒழுங்குவிதிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள்.

13. பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும் அதன் முகவர்களும், பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்கும் தொழிலொன்றாக தவிர வங்கி, நிதியியல் நிறுவனம், முதலீட்டுக் கம்பனி, பணம் அல்லது நாணயப் பரிமாற்றல், உண்மைச் சொத்து அல்லது வேறு எவையேனும் நடவடிக்கைகளை சுட்டுகின்ற சொற்கள் போன்ற பதங்களை அவரின் பெயரில் உள்ளடக்குதலாகாது.

14. ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும், அவரின் பெயரில், பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தின் முகவரியில், பணிப்பாளர் சபையில், தொழிலின் முக்கிய ஆளணியில் அல்லது அகவிதிகளில் ஏதேனும் மாற்றம் பற்றி, அத்தகைய மாற்றம் நடைமுறைக்கிடப்பட்ட மூன்று வேலை நாட்களுக்குள் எழுத்து மூலம் மத்திய வங்கிக்கு அறிவித்தல் வேண்டும்.

15. (அ) பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்:-

(i) பொய்யான அல்லது தவறான தகவல்களை வழங்கியுள்ளார். அல்லது எவையேனும் முக்கிய தகவல்களை தவிர்த்துள்ளார்: அல்லது

(ii) சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டுடன், சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியுடன், பணித்தலுடன், பணிப்புரையுடன், விதியுடன், நிபந்தனையுடன் கட்டளையுடன், சுற்றறிக்கையுடன், வழிகாட்டல்களுடன் அல்லது அறிவுறுத்தலுடன் இணங்கியொழுக்கத் தவறியுள்ளார் ; அல்லது

(iii) மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் மத்திய வங்கியினால் கோரப்பட்டவாறான சீராக்க வழிமுறைகளை எடுப்பதற்குத் தவறியுள்ளார் ; அல்லது

(iv) கடன்தீர்க்க வகையற்றவராகவுள்ளார் அல்லது கடன்தீர்க்க வகையற்றவராகவிருக்க கூடியவராகவுள்ளார் ; அல்லது

(v) நீதிமன்றத்தினால் ஏதேனும் தவறொன்றுக்கு குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார் ; அல்லது

(vi) நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலொன்றினை ஏற்படுத்தும் அல்லது நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை வலிதற்றதாக்கும் அத்தகைய நடத்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றார்

என மத்திய வங்கியின் திருப்திப்படுத்தல் எண்பிக்கப்படுமாயின், மத்திய வங்கி, அத்தகைய பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை மத்திய வங்கி இரத்துச்செய்யும் என்ற அறிவித்தலை வழங்கலாம்.

(ஆ) மேலே (அ) பந்தியின் இன் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர், 6 ஆம் ஒழுங்குவதியின் (இ) பந்தியின் கீழ் அத்தகைய பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழ் ஏன் அவ்வாறு இரத்து செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணங்களை வழங்கி, உத்தேசிக்கப்பட்ட இரத்துச்செய்தல் அறிவித்தலுக்கு எதிராக, அத்தகைய அறிவித்தல் திகதியின் பதினான்கு நாட்களினுள் ஆட்சேபணைகளை மத்திய வங்கிக்கு எழுத்து மூலம் முன்வைக்கலாம்.

(இ) மத்திய வங்கியானது, மேலே (ஆ) பந்தியின் கீழ் ஆட்சேபணைகள் முன்வைக்கப்பட்ட இறுதித் திகதியிலிருந்து முப்பது நாட்களினுள், அப்பந்தியின் கீழ் முன்வைக்கப்பட்ட ஆட்சேபணைகளை பரிசீலித்ததன் பின்னர், அதன் ஆட்சேபணைகளுக்கு சார்பாக, ஏதேனும்பின், பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரை விசாரித்த பின்னர், ஒன்றில் மேலே (அ) பந்தியின் கீழ் வழங்கப்பட்ட அறிவித்தலை நிபந்தனைகளுடன் அல்லது நிபந்தனைகளின்றி புறக்கீடுசெய்யலாம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை இரத்துச்செய்யலாம் என்பதுடன் அத்தகைய பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநருக்கு அதற்கேற்றவாறு எழுத்து மூலமாக அறிவித்தலும் வேண்டும்.

16. பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநருக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழ் இரத்துசெய்யப்படுமிடத்து, பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை தொடர்பான தொழிலை உடனடியாக நிறுத்துவதற்கும் தொடராமலிருப்பதற்கும் அத்தகைய பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரை மத்திய வங்கி பணித்தல் வேண்டும். மத்திய வங்கி, சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக மத்திய வங்கியின் அத்தகைய தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு அவசியமான ஏதேனும் நடவடிக்கையினை எடுக்கலாம்.

17. மத்திய வங்கி, எவரேனும் பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரின் பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகளுடன் தொடர்புடைய தொழில் மீது தளத்திலான பரீட்சிப்புசனையும் தளத்திற்கு வெளியேயான கண்காணிப்பினையும் மேற்கொள்ளலாம்.

18. (அ) ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும், தளத்திலான பரீட்சிப்புகள் மற்றும் தளத்திற்கு வெளியேயான கண்காணித்தல் உள்ளடங்கலாக சட்டத்தின் 11 ஆம் மற்றும் 16 ஆம் பிரிவில் எடுத்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காகவும் பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவராக அவரது தொழிற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநரின் இயலுமையை மதிப்பீடு செய்வதற்கும் மத்திய வங்கியினால் அல்லது மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் கோரப்படக்கூடியவாறான ஆவணங்களை, தகவல்களை மற்றும் வேறு விபரங்களை வழங்குதல் வேண்டும்.

(ஆ) ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரும், திருத்தப்பட்டவாறான 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்துடன், 2006 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணம் தூயதாக்கலை தடுத்தல் சட்டத்துடன், 2006 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்துடன், அத்துடன் அவற்றின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவதிகளுடன், பணிப்புரைகளுடன், விதிகளுடன், வழிகாட்டல்களுடன், அறிவுறுத்தல்களுடன் இணங்கியொழுகுதல் வேண்டும் என்பதுடன் பணம் தூயதாக்குதலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வையினை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் வேண்டப்படக்கூடியவாறான ஏதேனும் ஆவணங்களை, தகவல்களை மற்றும் வேறு விவரங்களை வழங்குதல் வேண்டும்.

19. (அ) தளத்திலான பரீட்சிப்பொன்றில் அத்துடன் அல்லது தளத்திற்கு வெளியேயான கண்காணித்தலொன்றில் அல்லது கிடைக்கப்பெற்ற ஏதேனும் தகவலின் மீது நடாத்தப்பட்ட பரிசோதனையொன்றில், பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவர்,

- (i) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் தொழிலுடன் தொடர்புடைய வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு இயலாதுள்ளார் ; அல்லது
- (ii) நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பாதிக்கக்கூடிய பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் தொழிலுடன் தொடர்புடைய வியாபார நடவடிக்கையில் பாதுகாப்பற்ற அத்துடன்/அல்லது ஆற்றல்குறைந்த நடத்தைகளில் ஈடுபட்டுள்ளார் ; அல்லது
- (iii) வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு அத்துடன் நிதியியல் முறைமையின் ஒருமைப்பாட்டிற்கு, மேம்படுத்தல்களுக்கு, சீரான தொழிற்பாட்டிற்கு தீங்குவிளைவிக்கக்கூடிய அத்தகைய விதமொன்றில் தொழிலை அல்லது நடவடிக்கைகளை கொண்டுநடாத்துகின்றார் ; அல்லது
- (iv) இவ்வொழுங்குவிதிகளை அத்துடன்/அல்லது சட்டத்தை மீறியுள்ளார்

என வெளிப்படுத்தப்படுமாயின், மத்திய வங்கியானது, அத்தகைய பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரை, அவரின் தொழிலை உடனடியாக இடைநிறுத்துவதற்கும், மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்குப்பட்டும், அத்தகைய காலப்பகுதியினுள்ளும், சீராக்க வழிமுறைகளை எடுப்பதற்கும் பணித்தல் வேண்டும்.

(ஆ) பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர், அத்தகைய சீராக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவற்குத் தவறுவாராயின், மத்திய வங்கியானது மேலே 15 ஆம் ஒழுங்குவிதியின் நியதிகளுக்கமைவாக பதிவினை இரத்துச் செய்யலாம்.

20. (அ) எவரேனும் பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரின் பணிப்பாளர் சபை, அதன் தொழிலை தாமாசவே நிறுத்துவதற்கு தீர்மானிக்கின்றவிடத்து, பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர், அத்தகைய தீர்மானத்தை உடனடியாக மத்திய வங்கிக்கு அறிவித்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய தீர்மான திகதியிலிருந்து ஏழு நாட்களினுள்,

- (i) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் தொழிலுடன் தொடர்புடைய வியாபாரத்தினை நிறுத்தியமைக்கான அல்லது வியாபாரத்தை தொடர்வதற்கு இயலாமைக்கான காரணங்களை அறிவித்தல் வேண்டும் ; அத்துடன்
- (ii) ஏற்கனவேயுள்ள கடப்பாடுகளை கையாளும் விதம் அத்துடன் இணங்கிய சேவைகளை வழங்குவதற்கான முறை பற்றிய விரிவான முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

(ஆ) பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரொருவரின் தொழிலை நிறுத்துவதற்கான தீர்மானத்தை அறிவித்ததன் மீது, மத்திய வங்கி, அத்தசைய முடிவுறுத்தல் இடம்பெறவேண்டிய முறைக்கமைவாகவும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பணிப்புரைகளை வழங்கலாம்.

21. மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள் அனைவரினதும் அல்லது ஏதேனும் வகையினது ஏதேனும் தொழில் நோக்கு கொண்டு நடத்தப்பட வேண்டிய விதம் தொடர்பில் எவரேனும் ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்களுக்கு காலத்திற்கு காலம் பணித்தல்களை, பணிப்புரைகளை, விதிகளை, நிபந்தனைகளை, சுற்றறிக்கைகளை, வழிகாட்டல்களை அல்லது அறிவுறுத்தல்களை வழங்கலாம். மேற்குறித்தவற்றுக்கு பங்கமின்றி, மத்திய வங்கியானது,

- (அ) ஆளுகையினை, இடநேரீவு முகாமைத்துவத்தினை மற்றும் கட்டுப்பாட்டினை ;
- (ஆ) மூலதனப் போதுமையினை மற்றும் வேறு மூலதனத் தேவைப்பாடுகளை ;
- (இ) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வியாபாரங்களின் பயன்பாடு மீதான வரையறைகளை ;
- (ஈ) பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளுகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடைய கட்டணங்களை மற்றும் அறவீடுகளை ;
- (உ) வாடிக்கையாளர்களினதும், பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநர்களினதும் பாதுகாப்பிற்கு தேவையான வழிமுறைகளை ;

- (ஊ) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வியாபாரத்துடன் தொடர்புடைய முகவர்களுடனான, துணை நிறுவனங்களுடனான மற்றும் ஏனைய வெளியிலிருந்து சேவைகள் பெற்றுக்கொள்ளப்படும் திறத்தவர்களுடனான ஒழுங்கேற்பாடுகளை ;
- (எ) பணம் அனுப்புதலுடன் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சங்களை ;
- (ஏ) வியாபார மற்றும் முதலீட்டு வரையறைகளை ;
- (ஐ) பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் குறித்த தகவல்களின் பரப்புதல்களை ;
- (ஒ) தகவல்களை காட்சிப்படுத்தலை ;
- (ஓ) நிதியங்களை பாதுகாப்பாக பேணுவதனையும் தொடர்புடைய தேவைப்படுத்தல்களையும் ;
- அத்துடன்
- (ஔ) மத்திய வங்கி அவசியமானதெனக் கருதக்கூடிய வேறு ஏதேனும் தேவைப்படுத்தலினை

குறித்துரைக்கின்ற பணித்தல்களை, பணிப்புரைகளை, விதிகளை, நிபந்தனைகளை, சுற்றறிக்கைகளை, வழிகாட்டல்களை அல்லது அறிவுறுத்தல்களை வழங்கலாம்.

22. 6 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் (இ) பந்தியின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ், 15 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் கீழ் இரத்துச் செய்யப்படுமிடத்து, அத்தகைய இரத்துச்செய்தலானது, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் குறைந்தது ஒரு அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் அல்லது ஊடக வெளியீடொன்றின் மூலம் மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.

23. (அ) தகைமையுடைய விண்ணப்பதாரரொருவருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டதன் மீது, மத்திய வங்கியானது, இவ்வொழுங்குவிதிகளுக்கு அமைவாக பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகளை முன்னெடுப்பதற்கு அவருக்கு அதிகாரமளித்து அத்தகைய விண்ணப்பதாரருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரியப்படுத்துகின்ற அறிவித்தலொன்றினை இலங்கையில் வெளியிடப்படுகின்ற குறைந்தது ஒரு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடச் செய்யலாம்.

(ஆ) மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்களின் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியலை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் குறைந்தது ஒரு அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் அல்லது ஊடக வெளியீடொன்றின் மூலம் ஆண்டுக்கு இரு தடவைகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்.

24. பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவை வழங்குநரால் வெளியிடப்பட்ட, ஊடுகடத்தப்பட்ட, ஒலிபரப்பப்பட்ட, ஒளிபரப்பப்பட்ட அல்லது காட்சிப்படுத்தப்பட்ட ஏதேனும் விளம்பரம், சட்டத்தின் ஏற்பாடுகளை அல்லது அதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அல்லது சட்டத்தின் இவ்வொழுங்குவிதிகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளை, வழிகாட்டல்களை அல்லது அறிவுறுத்தல்களை மீறுவதாகவுள்ளது அல்லது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவுள்ளது என மத்திய வங்கி கருதுமிடத்து, அத்தகைய விளம்பரங்களின் வெளியீட்டை, ஊடுகடத்தலினை, ஒலிபரப்பை, ஒளிபரப்பை அல்லது காட்சிப்படுத்தலை நிறுத்துவதற்கு அல்லது குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றினுள் அத்தகைய விளம்பரங்களை மாற்றுவதற்கு பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரை மத்திய வங்கி கோரலாம்.

25. இவ்வொழுங்குவிதிகள் 2024, யூன் 03 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவருதல் வேண்டும்.

26. இவ்வொழுங்குவிதிகளில், சந்தர்ப்பம் வேறுவகையில் தேவைப்படுத்தினாலன்றி:

“சட்டம்” என்பது 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம் எனப் பொருள்படும் ;

“முகவர்” என்பது பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகளை வழங்குவதற்கு பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரினால் நியமிக்கப்பட்ட நிறுவனமொன்று எனப் பொருள்படும் ;

“பதிவுச் சான்றிதழ்” என்பது இவ்வொழுங்குவிதிகளின் கீழ் பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் தொழிலில் ஈடுபடுவதற்கு கம்பனியொன்றுக்காக மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பதிவு எனப் பொருள்படுதல் வேண்டும் ;

“நாள்” என்பது நாட்காட்டியின் ஒரு நாள் எனப் பொருள்படும் ;

“பாதுகாப்பாக பேணுதல்” என்பது மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வரையறைகளினுள் பணம் அனுப்புதலை வசதிப்படுத்தல் என்ற ரீதியில் பணத்தை வைத்திருத்தல் எனப் பொருள்படும் ;

8A

I කොටස : (I) ඡේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2024.04.30

ප්‍රති I : ප්‍රති (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.04.30

“සේනාධිපතිතුමාගේ මූලතනම” என்பது பற்றுரிமை அல்லது வேறு அறவீடுகள் எதுவும் காணப்படாத மூலதனம் எனப் பொருள்படுதல் வேண்டும்.

“පැයවිලිපත්” என்பது பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநரின் சேவையின் ஊடாக அனுப்புநர் அனுப்புகின்ற பணத்தின் கருதப்பட்ட பெறுநர் எனப் பொருள்படும்.

“අනුප්පත්” என்பது பண மாற்றலை ஆரம்பிக்கின்ற அத்துடன்/அல்லது பதிவுசெய்யப்பட்ட பணம் மற்றும் பெறுமதி மாற்றல் சேவைகள் வழங்குநருக்கு அனுப்புதல் கட்டளையினை வழங்குகின்ற ஆளொருவர் எனப் பொருள்படும்.

EOG 05-0009